



රාජ්‍ය සේවා, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

Ministry of Public Services, Provincial Councils and Local Government

ඒකාබද්ධ සේවා අංශය

இணைந்த சேவைகள் பிரிவு

COMBINED SERVICES DIVISION

නිදහස් වතුරොය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව.

சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை.

Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකතන

தொலைபேசி: (94) 011- 2694560

Telephone

ෆැක්ස්

தொலைநகல்: (94) 011- 2692254

Fax

ඊ-මේල්

மின்னஞ்சல்: dgcs@pubad.gov.lk

E-mail

වෙබ් අඩවිය

இணையத்தளம்: www.pubad.gov.lk

Web Site

මගේ අංකය  
எனது இல  
My No

CS/ICTS/01/Induction Training  
Programs

ඔබේ අංකය  
உமது இல  
Your No

දිනය  
திகதி:  
Date

2021.09.16

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின் 2 ஆம் வகுப்பு உத்தியோகத்தர்கள்

**இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையில் நியமனம் பெற்றுள்ள வகுப்பு 2 இன் புதிய உத்தியோகத்தர்களின் சேவைத் துவக்கப்பயிற்சிப் பாடநெறியை ஏற்பாடு செய்தல்**

மேற்படி விடயம் தொடர்பாக எனது இணையிலக்கம் மற்றும் 2020.09.18 ஆந் திகதிய இவ்வமைச்சின் இணையத்தளத்தில் மற்றொரு அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கடிதத்துடன் தொடர்புடையது.

02. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின் 2 ஆம் வகுப்பிற்காக 2019.07.01 ஆந் திகதி முதல் ஆட்சேர்க்கப்பட்டுள்ள புதிய உத்தியோகத்தர்களைக் கொண்ட ICT2-IND20-2 குழுவினருக்கு 2020 ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் நடைபெற்ற சேவைத் துவக்கப்பயிற்சிப் பாடநெறி நாட்டில் நிலவுகின்ற கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக தொடர்ச்சியாக நடாத்த முடியாமற் போனது.

03. அதனால் அக்குழுவினருக்கான சேவைத் துவக்கப் பயிற்சிப் பாடநெறியை 2021.09.21 ஆந் திகதி தொடக்கம் 2021.10.01 ஆந் திகதி வரையான காலப்பகுதியினுள் வாரநாட்களில் மு.ப 9.00 மணி முதல் 4.00 வரை நிகழ்நிலை முறையில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

04. இப்பயிற்சித் திட்டத்தை நிகழ்நிலை முறையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்காக பங்குபற்றும் சகல உத்தியோகத்தர்களும் நிகழ்நிலை முறையின் ஊடாக MS Teams மென்பொருளுடன் இணைப்பினை மேற்கொள்ளக்கூடிய கணனி மற்றும் இணைய வசதியும் அவசியப்படுகின்றது என்பதோடு இது தொடர்பிலான பயிற்சி அமர்வுவொன்று 2021.09.17 ஆந் திகதி மு.ப. 9.00 மணிக்கு நிகழ்நிலை முறையில் நடாத்தப்படும் என்பதுடன் அதற்காக தயவுடன் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

05. இப்பயிற்சித்திட்டத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின் 2 ஆம் வகுப்புவைய உத்தியோகத்தர்களை நிறுவனத் தலைவரின் அனுமதியுடன் உரிய தினங்களில் நிகழ்நிலை முறைமை ஊடாக பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பது கட்டாயமானதாகும்.

06. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின் புதிய உத்தியோகத்தர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இச்சேவைத் துவக்கப் பயிற்சிப் பாடநெறிக்காக உரிய வகையில் கலந்து கொண்டு அரச சேவைக்கு வினைத்திறனும் பயனுறுதி மிக்கதுமான சேவையை வழங்குவதற்கு அவ்வறிவினை எதிர்காலத்தில் பயன்படுத்துமாறு தயவுடன் அறியத்தருகின்றேன்.

ஒப்பம்./ எஸ். ஆலோகபண்டார  
இணைந்த சேவை பணிப்பாளர் நாயகம்